19th December 1956] [Sri C. Subramaniam]

என்னிடம் வந்து கேட்டால் நான் நேரில் சொல்லுவதற்கு தயாராக இருக்கிறேன். ஜனவரி மாதம் 9–ம் தேதி வேலை நிறுத்தம் என்று மாத்திரம் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, இது விஷயமாக டில்லிக்கு போனார்களே, அந்த விஷயம் என்னவாயிற்று என்றறிய அவர்கள் என்னிடம் வந்து கேட்கவில்லை. இந்த விஷயமாக தங்களுக்கு என்ன வரப்போகிறது என்பதைபற்றி யெல்லாம் அவர்கள் தெரிந்து கொள்ள வில்லை. அவர்களுக்கு புதிதாக ஒன்றும் சொல்ல வேண்டியது இல்லை. தூங்குகிறவனைதான் தட்டி எழுப்ப முடியுமே தவிர விழித்துக் கொண்டிருப்பவனை எப்படி எழுப்ப முடியும்? இது எல்லாம் அவர்களுக்கு தெரிந்த விஷயம்தான் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

Sri N. K. PALANISAMY : கனம் உதவி சபாநாயகர் அவர்களே, கனம் நிதி மந்திரி அவர்கள் பேசும்போது என். ஜி.ஓ–க்களைப்பற்றி குறிப்பிட்டார். அப்படி குறிப்பிடும்போது இரண்டு கோடி ரூபாய் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் போலீஸ்காரர்களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் ஏன் ஒதுக்கியிருக்கிறார்கள் என்றும் கேட்டதாகச் சொன்னார். அவர் அப்படிச் சொல்லியது எந்த ஆதாரத்தைக்கொண்டு சொன்னார் என்பதை அறிய விரும்புகிறேன்.

The Hon. Sri C. SUBRAMANIAM : அவர்கள் சொல்லுவதையே ஆதாரமாக வைத்துக்கொண்டு சொல்லுகிறேன்.

DEPUTY SPEAKER : The House will now adjourn and meet again at 9 a.m. to-morrow.

The House then adjourned. 1–40 p.m.

VI.—PAPER LAID ON THE TABLE OF THE HOUSE.

203. *Report of the Commissioner for Scheduled Castes and Scheduled Tribes (two parts) for the year 1955.*

வாய்மையே வெல்லும் TRUTH ALONE TRIUMPHS